

- 5 ἡμεῖς γὰρ, Πνεύματι, ἐκ πάτερως, ἐλάττω
நாங்கள் -ஏனெனில் ஆவியினால் -இருந்து விசுவாசத்தினால் நம்பிக்கையை
[G1473](#) [G1063](#) [G4151](#) [G1537](#) [G4102](#) [G1680](#)

δικαιοσύνης ἀπεκδέχόμεθα.
நீதியின் எதிர்பார்க்கிறோம்
[G1343](#) [G0553](#)

நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

- 6 ἐν γὰρ Χριστῷ Ἰησοῦ, ὅτε περιτομῇ τι
-இல் -ஏனெனில் கிறிஸ்துவில் இயேசுவில் -இல்லை விருத்தசேதனம் ஏதாவது
[G1722](#) [G1063](#) [G5547](#) [G2424](#) [G3777](#) [G4061](#) [G5100](#)

ἵσχυρι, ὅτε ἀκροβυστία; ἄλλα πάτερως δι'
வல்லமையுள்ளது -இல்லை விருத்தசேதனமில்லாதனம் ஆனால் விசுவாசம் -மூலமாக
[G2480](#) [G3777](#) [G0203](#) [G0235](#) [G4102](#) [G1223](#)

ἀνύπαρξ ἀன்பின்மூலமாக ἐνεργουμένη.
செயல்படுகிறது
[G0026](#) [G1754](#)

கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.

- 7 Ἐτρέχετε καλῶς. τίς ἔμυς ἐνέκοψεν, ἄρτι; ἀληθείᾳ
ஓடிக்கொண்டிருந்தீர்கள் நல்லமாய் யார் உங்களை தடுத்தான் -அந்த சத்தியத்துக்கு
[G5143](#) [G2573](#) [G5101](#) [G4771](#) [G1465](#) [G3588](#) [G0225](#)

μὴ παύσασθε?
-அல்லாமல் கீழ்ப்படிய
[G3361](#) [G3982](#)

நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?

- 8 ἢ περισσῶν ὅκ ἐκ τοῦ καλοῦντος ἔμυς.
-அந்த நம்புறுத்தல் -அல்ல -இருந்து -அந்த அழைக்கிறவரிடமிருந்து உங்களை
[G3588](#) [G3988](#) [G3756](#) [G1537](#) [G3588](#) [G2564](#) [G4771](#)

இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.

- 9 μικρὰ ζύμη ὄλον τὸ φύραμα ζυμῶ.
சிறிது புளிப்பமாவ முழு -அந்த மாவை புளிக்கிறது
[G3398](#) [G2219](#) [G3650](#) [G3588](#) [G5445](#) [G2220](#)

புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.

- 10 ἐγὼ πάοιθα εἰς ἔμυς ἐν Κυρίῳ, ὅτι ὁδὲν
நான் நம்பிக்கையுள்ளேன் -க்கு உங்களில் -இல் ஆண்டவரில் -என்று ஒன்றும்
[G1473](#) [G3982](#) [G1519](#) [G4771](#) [G1722](#) [G2962](#) [G3754](#) [G3762](#)

ἄλλο φρονήσετε. ὁ δὲ τὰράσων ἔμυς, βλασφῆμι
வேறு நினைப்பீர்கள்அல்ல -அந்த -ஆனால் கலக்குகிறவன் உங்களை சுமப்பான்
[G0243](#) [G5426](#) [G3588](#) [G1161](#) [G5015](#) [G4771](#) [G0941](#)

τὸ κρῖμα, ὅστις ἐὰν ἴ.
-அந்த தீர்ப்பை -அவன் -என்றாலும் இருக்கட்டும்
[G3588](#) [G2917](#) [G3748](#) [G1437](#) [G1510](#)

நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான்.

- 11 Ἐγὼ δέ, ἄδελφοί, εἰ παρετομήν ἔτι
நான் -ஆனால் சகோதரர்களே -என்றால் விருத்தசேதனத்தை இன்னும்
[G1473](#) [G1161](#) [G0080](#) [G1487](#) [G4061](#) [G2089](#)
- κηρῶσσω, τί ἔτι δῶκομαι? ἄρα καθήγρηται
பிரசங்கிக்கிறேன் என்ன இன்னும் துன்பப்படுகிறேன் -அப்படியானால் ஒழிக்கப்பட்டது
[G2784](#) [G5101](#) [G2089](#) [G1377](#) [G0686](#) [G2673](#)
- τὸ σκάνδαλον τοῦ σταυροῦ.
-அந்த இடற்பாடு -அந்த சிலுவையின்
[G3588](#) [G4625](#) [G3588](#) [G4716](#)

சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.

- 12 Ὅφελον καὶ ἀποκόψονται, οἱ ἀναστατοῦντες ἔμῃς.
விரும்பினேன் -கூட வெட்டிக்கொள்வார்கள் -அந்த கலக்குகிறவர்கள் உங்களை
[G3785](#) [G2532](#) [G0609](#) [G3588](#) [G0387](#) [G4771](#)

உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.

- 13 Ὑμεῖς γὰρ ἐπ' ἔλευθερίᾳ ἐκλήθητε, ἄδελφοί; μόνον
நீங்கள் -ஏனெனில் -மேல் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டீர்கள் சகோதரர்களே மட்டும்
[G4771](#) [G1063](#) [G1909](#) [G1657](#) [G2564](#) [G0080](#) [G3440](#)

μὴ τὴν ἔλευθερίαν εἰς ἄφορμὴν τῆς σαρκί. ἄλλὰ
-அல்லாமல் -அந்த சுதந்திரத்தை -க்கு சந்தர்ப்பமாக -அந்த மாம்சத்துக்கு ஆனால்
[G3361](#) [G3588](#) [G1657](#) [G1519](#) [G0874](#) [G3588](#) [G4561](#) [G0235](#)

δὲ τῆς ἀγάπης, διουλεύετε ἄλληλους.
-மூலமாக -அந்த அன்பின்மூலமாக அடிமைசெய்யுங்கள் ஒருவருக்கொருவர்
[G1223](#) [G3588](#) [G0026](#) [G1398](#) [G0240](#)

சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.

- 14 ὁ γὰρ παῖς νόμος ἐν ἐνὶ λόγῳ
-அந்த -ஏனெனில் முழு நியாயப்பிரமாணம் -இல் ஒரு வார்த்தையில்
[G3588](#) [G1063](#) [G3956](#) [G3551](#) [G1722](#) [G1520](#) [G3056](#)

παλιήρωται ἐν τῷ Ἀγαπήσει τὸν πλησίον σου
நிறைவேறியிருக்கிறது -இல் -அந்த அன்புகூருவாய் -அந்த அயலானை உன்னுடைய
[G4137](#) [G1722](#) [G3588](#) [G0025](#) [G3588](#) [G4139](#) [G4771](#)

ὡς σεαυτόν.
-போல உன்னையே
[G5613](#) [G4572](#)

உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

- 15 εἰ δὲ ἄλληλους δάκνετε καὶ κατεσθίετε,
-என்றால் -ஆனால் ஒருவரையொருவர் கடிக்கிறீர்களாய் -மற்றும் விழுங்குகிறீர்களாய்
[G1487](#) [G1161](#) [G0240](#) [G1143](#) [G2532](#) [G2719](#)

βλέπετε μὴ ἕπα' ἄλληλων ἀναλωθῆτε.
பாருங்கள் -அல்லாமல் -ஆல் ஒருவராலொருவர் அழிக்கப்பட்டீர்கள்
[G0991](#) [G3361](#) [G5259](#) [G0240](#) [G0355](#)

நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

16 λέγω δέ, Πνεύματι παρπαταεῖτε, καὶ ἔπιθιμίαν σαρκός
 சொல்கிறேன் -ஆனால் ஆவியினால் நடங்கள் -மற்றும் ஆசையை மாம்சத்தின்
[G3004](#) [G1161](#) [G4151](#) [G4043](#) [G2532](#) [G1939](#) [G4561](#)

οὐ, μὴ τελέσητε.
 -அல்ல -அல்லாமல் நிறைவேற்றீர்கள்
[G3756](#) [G3361](#) [G5055](#)

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.

17 ἢ γὰρ σὰρξ ἔπιθιμῆ, κατὰ τοῦ Πνεύματος, τὸ
 -அந்த -ஏனெனில் மாம்சம் ஆசைப்படுகிறது -க்குஎதிராக -அந்த ஆவியின் -அந்த
[G3588](#) [G1063](#) [G4561](#) [G1937](#) [G2596](#) [G3588](#) [G4151](#) [G3588](#)

δὲ Πνεῦμα κατὰ τῆς σαρκός; ταῦτα γὰρ
 -ஆனால் ஆவி -க்குஎதிராக -அந்த மாம்சத்தின் இவைகள் -ஏனெனில்
[G1161](#) [G4151](#) [G2596](#) [G3588](#) [G4561](#) [G3778](#) [G1063](#)

ἄλληλοῦς ἀντίκειται, ἵνα μὴ ᾖ ἔαν
 ஒருவருக்கொருவர் எதிர்த்திருக்கின்றன -அதனால் -அல்லாமல் -அவைகளை -என்றாலும்
[G0240](#) [G0480](#) [G2443](#) [G3361](#) [G3739](#) [G1437](#)

θέλῃτε ταῦτα ποιῆτε.
 விரும்புகிறீர்களோ அவைகளை செய்யமாட்டீர்கள்
[G2309](#) [G3778](#) [G4160](#)

சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.

18 εἰ δὲ Πνεύματι ἄγασθε, οὐκ ἔσται ὑμῶν
 -என்றால் -ஆனால் ஆவியினால் நடத்தப்பட்டால் -அல்ல இருக்கிறீர்கள் -கீழ்
[G1487](#) [G1161](#) [G4151](#) [G0071](#) [G3756](#) [G1510](#) [G5259](#)

νόμον.
 நியாயப்பிரமாணத்தின்கீழ்
[G3551](#)

ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.

19 φανερά δὲ ἔστιν τὰ ἔργα τῆς
 வெளிப்படையானவைகள் -ஆனால் இருக்கின்றன -அந்த கிரியைகள் -அந்த
[G5318](#) [G1161](#) [G1510](#) [G3588](#) [G2041](#) [G3588](#)

σαρκός, ἄτινά ἔστιν πορνεία, ἀκαθαρσία, ἀσέλγεια,
 மாம்சத்தின் -அவைகள் இருக்கின்றன விபசாரம் அசுத்தம் காமவெறி
[G4561](#) [G3748](#) [G1510](#) [G4202](#) [G0167](#) [G0766](#)

சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,

20 εἰδωλολατρία, φαρμακεία, ἔχθραι, ἔρις, ζῆλος, ὀμύοι,
 விக்ரிகவழிபாடு சூனியம் பகைமைகள் சச்சரவு வைராக்கியம் கோபங்கள்
[G1495](#) [G5331](#) [G2189](#) [G2054](#) [G2205](#) [G2372](#)

ἔριθια, διχόστασια, ἀῖρέσεις,
 சூழ்ச்சிகள் பிரிவினைகள் பிரிவுகள்
[G2052](#) [G1370](#) [G0139](#)

விக்ரிக ஆராதனை, பில்லிகூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,

26 μή γινώμεθα κενόδοξι, ἄλληλους
-அல்லாமல் ஆகவேண்டாம் வீண்மகிமையுள்ளவர்களாய் ஒருவரையொருவர்
[G3361](#) [G1096](#) [G2755](#) [G0240](#)

προκαλοῦμενοι, ἄλληλους φθονοῦντες.
தூண்டுகிறவர்களாய் ஒருவருக்கொருவர் பொறாமைப்படுகிறவர்களாய்
[G4292](#) [G0240](#) [G5354](#)

| வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.